

Date: 20.01.2024

To

BSE Limited
PhirozeJeejeebhoy Towers,
Dalal Street, Mumbai – 400001

BSE Scrip Code: 539216

Dear Sir/Madam,

Subject: Newspaper publications of Notice to Extra Ordinary General Meeting to be held on 12th February, 2024 under Regulation 47 (1) (d) of SEBI (Listing Obligation and Disclosures Requirement) Regulations, 2015.

Pursuant to the captioned Regulation 47 (1) (d) of SEBI (Listing Obligation and Disclosures Requirement) Regulations, 2015 please find attached the newspaper cutting of extract of Notice to Extra Ordinary General Meeting to be held on 12th February, 2024 published on 20th January, 2024 in Maalai murasu and Business Standard.

Kindly take note of the same in your records

Thanking you,
Yours faithfully,
For Garment Mantra Lifestyle Limited

Lakshmi Priya.K
Company Secretary
Membership No: A36135



Age limit a question mark for coaching centres

Some say parents, students, institutes will find alternatives to cater to demand

RITWIK SHARMA, PEERZADA ABRAR & ASHVI VARGHESE
New Delhi/Bengaluru, 19 January

After the education ministry issued guidelines prohibiting coaching centres from enrolling students under 16 years of age, institutes on Friday assessed the potential hit to business.

At Kota in Rajasthan, where more than 200,000 students pour in every year to enroll for coaching classes, a record number of suicides last year drew media attention and prompted the administration and institutes to address mental health of aspirants.

An official at one of the city's oldest coaching centres pointed out that the institute does not admit students who are still in high school. "We take students from Classes XI and XII, and they are not under 16 years of age," said the official, who declined to be named as he was not authorised to talk to the media.

Several institutes, however, offer integrated courses that are designed for schoolchildren to ace Olympiads and talent search exams that serve as a prelude to the high-pressure IIT-JEE (Indian Institute of Technology-Joint Entrance Examination) or the pre-medical National Eligibility cum Entrance Test (NEET).

A spokesperson of Kota's Allen Career Institute, said, "We welcome these guidelines and look forward to working with the government in shaping them for the benefit and well-being of students."


An official at a Delhi-based coaching institute for engineering aspirants said the question of not enrolling students under 16 was a sensitive matter and too early to be commented upon.

"The institute is having discussions




1. DEATHS BY SUICIDE ROSE 28% IN 4 YRS

Student suicides in India



2. TOP STATES WHERE STUDENTS TAKE PRIVATE COACHING

Students per 1,000



3. ANNUAL REVENUE OF TOP COACHING CENTRES (in \$m)

Coaching Centre	Annual Revenue (in \$m)
Competition Team Technology	313.8
Aakash Educational Services	196.6
NIIT	191.8
Narayana Coaching Centers	170.8
upGrad Campus	148.8
Nikon School	117.8
Shalby Academy	103.1
GATE Academy	92.9
FITJEE	61.8
MT Educare	46.6

Note: Annual revenue is for offline coaching centres, as of latest available data. Source: Tracxn

on the new guidelines. But the truth is that even parents want coaching classes for their children as they view school education as basic," he said.

Mayank Kumar, co-founder and managing director of edtech unicorn upGrad, welcomed the new guidelines in the context of concerns around mental health.

"We expect the guidelines to have an impact on the coaching market ecosys-

tem for students across grades IX and X. But we need to realise that the demand for such coaching is very high. Parents, students and coaching institutes will find alternatives to cater to the demand," he said, adding, "New innovative models, including online alternative or school

integration for under-16 learners, are expected in the light of these guidelines."

Maheshwer Peri, founder of online career counselling and education services firm Careers360, said the guidelines were much desired. "Schools teach you a lot more than just cracking an examination."

"Parents put children in coaching classes early, believing they will have an edge. This is not necessarily proven by data. A majority of students, who apply to IITs, are largely ones who take coaching classes in XI and XII," Peri said.

According to him, 25-35 per cent of the business of coaching institutes is via foundation courses for Classes V to X.

That component of their business will be hit, he said. But, as coaching institutes also pointed out, since education as a subject is part of the concurrent list, states would need to pass laws in accordance with the central guidelines to enforce the diktat in schools affiliated to state boards.

The ministry's guidelines, which include a bar on misleading promises of guaranteed marks and ranks, came in the backdrop of a rise in student suicides.

Between 2018 and 2022, 59,153 students died by suicide, a 28 per cent increase in five years. In 2022, 13,000 students died by suicide, according to the National Crime Records Bureau's (NCRB) "Accidental Deaths & Suicides in India" (chart 1).

According to a National Sample Survey Office (NSSO) report, one in every four students in India takes private coaching. The highest proportion was in Tripura, followed by West Bengal, Bihar and Chandigarh followed (chart 2).

On average, each student incurs ₹2,128 in private coaching for any course for one academic session. Higher secondary students in private-aided institutions incur ₹3,532 on average, while those in government institutions spend ₹2,335 on private coaching. Currently, 1,258 active firms provide education/training through offline coaching centres in India (chart 3).



Taking concrete action for a sustainable future



Extract of Consolidated Unaudited Financial Results for the Three & Nine Months ended 31/12/2023

₹ in Crores					
Sr. No.	Particulars	Three months ended 31/12/2023	Nine Months ended 31/12/2023	Three months ended 31/12/2022	Year ended 31/03/2023
1	Total Income from Operations	16,880.45	50,970.54	15,647.52	63,743.06
2	Net Profit for the period before Taxes	2,355.17	6,311.70	1,527.24	7,416.25
3	Net Profit for the period after Taxes	1,774.78	4,745.38	1,062.58	5,073.40
4	Total Comprehensive Income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax)	1,810.05	4,802.25	1,095.57	5,057.19
5	Paid-up equity share capital (Face Value ₹ 10/- Per Share)	288.69	288.69	288.68	288.69
6	Reserves incl. Securities Premium	57,689.54	57,689.54	52,310.30	54,035.85
7	Securities Premium Account	5,484.59	5,484.59	5,479.70	5,484.44
8	Net Worth	58,033.44	58,033.44	52,602.50	54,380.17
9	Outstanding Debt	10,583.34	10,583.34	11,112.71	9,900.78
10	Outstanding redeemable preference shares (1,00,000 shares of ₹ 1,00,000/- each) [Refer Note 7]	-	-	1,000.00	-
11	Debt-Equity ratio (in times)	0.18	0.18	0.21	0.18
12	Earnings per share (of ₹ 10/- each) (Not Annualised):				
	(a) Basic	61.66	164.70	36.70	175.63
	(b) Diluted	61.61	164.59	36.68	175.54
13	Debenture Redemption Reserve	37.50	37.50	37.50	37.50
14	Debt Service Coverage Ratio (in times)	2.12	4.20	3.49	5.68
15	Interest Service Coverage Ratio (in times)	11.77	12.24	10.12	12.37

Notes:

- The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on 19/01/2024.
- The Board of Directors at the meeting held on 28/04/2023 approved a Scheme of Amalgamation (Scheme) of UltraTech Nathdwara Cement Limited (UNCL) (a wholly-owned subsidiary of the Company) and its wholly-owned subsidiaries viz. Swiss Merchandise Infrastructure Limited (Swiss) and Merit Plaza Limited (Merit) with the Company. The National Company Law Tribunal ("NCLT"), Mumbai Bench has approved the Scheme and the NCLT, Kolkata Bench has fixed the date of hearing for sanction of the Scheme on 08/02/2024.
- The Company has acquired a 0.54 mtpa cement grinding assets of Burnpur Cement Limited, located at Patratu in Jharkhand at a consideration of ₹ 169.79 crores in terms of the provisions of the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with the Security Interest (Enforcement) Rules, 2002.
- The Board of Directors have approved a Composite Scheme of Arrangement between Kesoram Industries Limited, the Company and their respective shareholders and creditors, in compliance with sections 230 to 232 and other applicable provisions of the Companies Act, 2013 ("Scheme"). The Scheme, inter alia, provides for: (a) demerger of the Cement Business of Kesoram into the Company, and (b) reduction and cancellation of the preference share capital of Kesoram. The Cement Business of Kesoram consists of 2 integrated cement units at Sedam (Karnataka) and Basantnagar (Telangana) with a total installed capacity of 10.75 mtpa and 0.66 mtpa packing plant at Solapur, Maharashtra. The Company will issue 1 (one) equity share of the Company of face value ₹ 10/- each for every 52 (fifty-two) equity shares of Kesoram of face value ₹ 10/- each to the shareholders of Kesoram as on the record date defined in the Scheme. The Scheme is, inter alia, subject to receipt of requisite approvals from statutory and regulatory authorities, including from the stock exchanges, the Securities and Exchange Board of India (SEBI), the National Company Law Tribunals, the Competition Commission of India and the shareholders and creditors of the Company.
- The Company incorporated a Wholly-owned Subsidiary viz. "Letein Valley Cement Limited" in Shillong, Meghalaya on 16/01/2024 to carry on the business of mining of limestone and other raw materials, manufacture and sale of cement.
- During the nine months ended 31/12/2023, provision for current and deferred tax expenses has been recognized as per the new tax regime adopted by the Company from the financial year 2023-24 in terms of provision of Section 115BAA of Income Tax Act, 1961.
- In terms of a Scheme of Arrangement between Jaiprakash Associates Limited (JAL), Jaypee Cement Corporation Limited (JCCL), the Company ("the Parties") and their respective shareholders and creditors, sanctioned by the National Company Law Tribunal, Mumbai and Allahabad bench, together with necessary approvals from the stock exchanges, Securities and Exchange Board of India (SEBI), and the Competition Commission of India; the Company had on 27/06/2017, issued Series A Redeemable Preference Shares of ₹ 1,000 crores to JAL (Series A RPS) for a period of 5 years or such longer period as may be agreed by the Parties (the "Term"). The Series A RPS were held in escrow until satisfaction of certain conditions precedent in relation to the Dalla Super Plant and mines situated in the state of Uttar Pradesh (Earlier known as JP Super), to be redeemed post the expiry of the Term as per the agreement between the Parties. Upon expiry of the Term, the Company offered redemption of the Series A RPS within the stipulated number of days, post adjustment of certain costs pertaining to the conditions precedent, as per the terms of the agreement entered into between the Parties. Redemption of the Series A RPS was subject to issuance of a joint notice to the escrow agent. The Series A RPS could not be redeemed due to inaction on the part of JAL in signing the joint instruction notice. This matter has since been referred to arbitration and the proceedings are pending.
- The Company had filed appeals against the orders of the Competition Commission of India (CCI) dated 31/08/2016 (Penalty of ₹ 1,449.51 Crores) and 19/01/2017 (Penalty of ₹ 68.30 Crores). Upon the National Company Law Appellate Tribunal ("NCLAT") disallowing its appeal against the CCI order dated 31/08/2016, the Company filed an appeal before Hon'ble Supreme Court which has, by its order dated 05/10/2018, granted a stay against the NCLAT order. Consequently, the Company has deposited an amount of ₹ 144.95 Crores equivalent to 10% of the penalty of ₹ 1,449.51 Crores. The Company, backed by legal opinions, believes that it has a good case in both the matters and accordingly no provision has been recognised in the results. UltraTech Nathdwara Cement Ltd (UNCL) has also filed an appeal before Hon'ble Supreme Court against a similar CCI order dated 31/08/2016 and has deposited an amount of ₹ 16.73 Crores equivalent to 10% of the penalty amount of ₹ 167.32 Crores. The Company, backed by legal opinion believes that it has a good case in the said matter and accordingly no provision has been recognised in the results.
- Key Standalone Financial Information:

₹ in Crores				
Particulars	Three months ended 31/12/2023	Nine Months ended 31/12/2023	Three months ended 31/12/2022	Year ended 31/03/2023
Total Income from Operations	16,364.82	49,593.85	15,166.23	62,015.93
Net Profit for the period before Taxes	2,282.11	6,196.90	1,455.80	7,246.37
Net Profit for the period after Taxes	1,696.53	4,607.68	994.23	4,916.88

- The above is an extract of the detailed format of unaudited financial results filed with the stock exchanges under Regulations 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results is available on the websites of stock exchanges viz. www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website www.ultratechcement.com.
- For the other line items referred in regulation 52(4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, pertinent disclosures have been made in the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. www.bseindia.com and www.nseindia.com and that of the Company's website www.ultratechcement.com.

For and on behalf of the Board of Directors

Place: Mumbai
Date: 19/01/2024

K.C. Jhanwar
Managing Director

UltraTech Cement Limited

Regd Office: 'B' Wing, Ahura Centre, 2nd Floor, Mahakali Caves Road, Andheri (East), Mumbai - 400093
Phone: 022 6691 7800 | Fax: 022 6692 8109
Website: www.ultratechcement.com
CIN: L26940MH2000PLC128420



AN ADITYA BIRLA GROUP COMPANY

Bank of Maharashtra
Head Office : Lokmangal, 1501, Shivajinagar, Pune-411005.

Notice Inviting Tender Request for Proposal (RFP)

Bank of Maharashtra invites sealed tender offers (Technical bid and Commercial bid) from eligible and reputed bidders/service providers for "RFP- 42/2023-24 for Supply, Installation & Maintenance of L1 Biometric Authentication Devices (BAS) at various locations of Bank of Maharashtra. The detailed tender document is available on tender section of Bank's website: <https://www.bankofmaharashtra.in> and Govt. e-Market place (GeM) portal <https://gem.gov.in/> w.e.f. 19/01/2024 with following details:
Due Date for Bid Submission: 12.02.2024, 17:00 hrs. Interested bidders may download the RFP document from above mentioned site. All further updates related to tenders will also be available on GeM Portal. Bank reserves the right to cancel or reschedule the RFP process without assigning any reason. Sd/-
Date : 19/01/2024 General Manager, Information Technology

HEAD OFFICE INVESTOR RELATIONS CELL, FINANCE DEPT.
Head Office: Star House, C-5, G Block, Bandra Kurla Complex, Mumbai-400 051

TENDER NOTICE

Bank of India invites proposals for the following:

Sl No.	Tender Name	Last date for submission of bid
1	Invitation for Bids/Quotations from Practising Company Secretary firms for Secretarial Audit work and other certifications	09.02.2024

Details are available on Bank's website www.bankofindia.co.in under Tenders section.

Place: Mumbai
Date: 20.01.2024

Bank of India
Company Secretary

SAFARI INDUSTRIES (INDIA) LIMITED
CIN: L25200MH1980PLC022812

Registered office: 302-303, A Wing, The Cube, CTS No.1498, A/2, Marol, Andheri East, Mumbai 400 059; (T): 022-40381888 (F): 022-40381850; (E): investor@safari.in | (W): www.safaribags.com

NOTICE OF EXTRA ORDINARY GENERAL MEETING

NOTICE is hereby given that the Extra Ordinary General Meeting (02/2023-24) ("EGM") of the Members of Safari Industries (India) Limited ("Company") will be held on **Tuesday, 13th February 2024 at 2:30 pm (IST) through Video Conferencing ("VOC")** Other Audio Visual Means ("OAVM") to transact the business as set out in the Notice of the EGM ("Notice").

Please note that pursuant to Ministry of Corporate Affairs ("MCA") General Circular No. 09/2023 dated 25th September 2023 read with General Circular Nos. 14/2020 dated 8th April 2020, 17/2020 dated 13th April 2020, 22/2020 dated 15th June 2020, 33/2020 dated 28th September 2020, 39/2020 dated 31st December 2020, 10/2021 dated 23rd June 2021, 20/2021 dated 8th December 2021, 3/2022 dated 5th May 2022 and 11/2022 dated 28th December 2022 (collectively referred to as "MCA Circulars") and SEBI Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated 7th October 2023 read with SEBI Circular Nos. SEBI/HO/CFD/CMD/1/CIR/P/2020/79 dated 12th May 2020, SEBI/HO/CFD/CMD/2/CIR/P/2021/11 dated 15th January 2021, SEBI/HO/CFD/CMD/2/CIR/P/2022/62 dated 13th May 2022 and SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5th January 2023 (collectively referred to as "SEBI Circulars"), the EGM of the Company is proposed to be held through VOC/OAVM.

The electronic copies of Notice have been sent on 19th January 2024 to all the Members, whose Email IDs are registered with the Company/RTA/Depository Participant(s). The Notice of the Company is available and can be downloaded from the Company's website www.safaribags.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com.

Members holding shares either in physical form or in dematerialized form, as on cut-off date i.e. Tuesday, 6th February 2024 may cast their vote electronically on the business as set out in the Notice through electronic voting system of NSDL ("remote e-Voting"). All the Members are hereby informed that:

- The business as set out in the Notice, may be transacted through remote e-Voting or e-voting system at EGM;
- The remote e-Voting shall commence on Saturday, 10th February 2024 (9:00 am IST) and ends on Monday, 12th February 2024 (5:00 pm IST);
- Any person who acquires shares of the Company and becomes Member of the Company after dispatch of Notice and holding shares as of cut-off date i.e. Tuesday, 6th February 2024 may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However, if he/she is already registered with NSDL for remote e-Voting then he/she can use his/her existing User ID and password for casting the vote.
- Members may note that: a) the remote e-Voting module shall be disabled by NSDL after 5:00 pm (IST) on Monday, 12th February 2024 and once vote on a resolution is cast by Member, the Member shall not be allowed to change it subsequently; b) the facility for e-voting electronically will be made available during the EGM; c) the Members who have cast their vote by remote e-Voting prior to the EGM may also attend EGM but shall not be entitled to cast their vote again and d) a person whose name is recorded in Register of Members or in the Register of Beneficial Owners maintained by depositories as on cut-off date only shall be entitled to avail the facility of remote e-Voting or e-voting at the EGM.
- The detailed procedure and instructions for remote e-Voting and e-voting during EGM are given in the Notice.
- In case of queries related to remote e-Voting/ e-voting during EGM/ conduct of EGM through VOC/OAVM, Members may refer to Frequently Asked Questions ("FAQs") and e-voting user manual for shareholders available at the downloads section of www.evoting.nsdl.com or contact Mr. Anubhav Saxena, Deputy Manager, NSDL, 4th Floor, A Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai 400013; Email: evoting@nsdl.co.in; Telephone No. 022 48867000/ 022 24997000 or write to the Company at investor@safari.in.
- Members holding shares in physical form are requested to register/update their e-mail address with Registrar and Transfer Agent of the Company and Members holding shares in the dematerialize form are requested to register/update the e-mail address with the concerned Depository Participant. Additionally, Members may intimate the e-mail address along with their respected Client ID and DP ID/Folio No. by letter/e-mail to the Company at investor@safari.in.

BY THE ORDER OF THE BOARD OF DIRECTORS OF SAFARI INDUSTRIES (INDIA) LIMITED

Sd/-
Rameez Shaikh
Company Secretary

Date: 19th January 2024
Place: Mumbai

GARMENT MANTRA LIFESTYLE LIMITED
CIN: L18101T22011PLC017586

No.15, Murthys Plaza, Karagaounder Street, Khaderpet, Tirupur - 641601.
Tel No: 0421 4333896 Email ID: accounts@junctionfabrics.in
Website: www.garmentmantra.com

NOTICE OF THE EXTRA ORDINARY GENERAL MEETING OF THE COMPANY

Notice is hereby given that the Extra ordinary General Meeting (EGM) of Garment Mantra Lifestyle Limited ("The company") will be held on **Monday, 12th February, 2024 at 11:00 a.m.** at Swaad Mantra Hotels and Restaurants at No.8, College Road, Tirupur - 641602 to transact the business as set out in the notice dated 10th January, 2024 convening the said EGM.

The said Notice of the EGM along with the proxy form and attendance slip has been sent to the members whose names appeared in the Register of Members / Register of Beneficial owners as on close of the business hours **12th January 2024** maintained by the Depository Participants (DPs) /Company/ Registrar and Share Transfer Agent viz. Bigshare Services Pvt Ltd through permitted mode.

The Notice along with Attendance slip and proxy form are also available on the website of the company at www.garmentmantra.com, the website of the Stock exchange i.e. BSE Limited at www.bseindia.com, the website of the Stock exchange i.e. BSE Limited at www.bseindia.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com.

Members holding shares either in physical form or in dematerialized form, as on cut-off date i.e. Tuesday, 6th February 2024 may cast their vote electronically on the business as set out in the Notice through electronic voting system of NSDL ("remote e-Voting"). All the Members are hereby informed that:

- The business as set out in the Notice, may be transacted through remote e-Voting or e-voting system at EGM;
- The remote e-Voting shall commence on Saturday, 10th February 2024 (9:00 am IST) and ends on Monday, 12th February 2024 (5:00 pm IST);
- Any person who acquires shares of the Company and becomes Member of the Company after dispatch of Notice and holding shares as of cut-off date i.e. Tuesday, 6th February 2024 may obtain the user ID and password by sending a request at ivote@bigshareonline.com. If the member is already registered with Bigshare Services Private Limited for remote e-voting then existing user ID and Password can be used for casting their vote through remote e-voting. The detailed procedure pertaining the User ID and password is provided in the EGM notice.
- Members who have already cast their votes by remote e-voting prior to the EGM will have the right to participate at the EGM but shall not be entitled to cast their votes again on such resolutions for which member has already cast the vote through remote e-voting prior to the EGM. Once the members have cast their vote on a resolution, the member shall not be allowed to change it subsequently.
- Members who have not yet registered their e-mail addresses are requested to register the same with their DPs in case the shares are held by them in dematerialized form.

For Garment Mantra Lifestyle Limited

Sd/-
Prem Aggarwal
Managing Director
DIN No: 02050297

Place: Tirupur
Date: 19.01.2024

